2008 ஏப்ரல் 17] [பேரவைத் தலைவர்]

ஏற்போரே அதிகம் என்று கருதுகிறேன்.

ஏற்போரே அதிகம். தீர்மானம் நிறைவேறியது.

"மாண்புமிகு உறுப்பினர்கள், திரு. கோ. அரி மற்றும் திரு. வி.பி. கலைராஜன் ஆகியோர் 15-4-2008 முதல் ஒரு வார காலத்திற்கு அவையைவிட்டு நீக்கி வைக்கப்படுகிறார்கள்."

***மாண்புமிகு திரு. துரைமுருகன்:** மாண்புமிகு பேரவைத் தலைவர் அவர்களே, மாண்புமிகு உறுப்பினர் திரு. பன்னீர்செல்வம் அவர்கள் சொல்கிறார்கள். அவர்களுக்காக ஆளுங்கட்சியும் 'ஆம்' என்று சொன்னது என்று. ஆனால், நான் இந்த அவையிலே ஒன்றைச் சொல்கிறேன். அவர் போன முறை இங்கே அமைச்சராக இருந்தவர். எங்களிலே பல முறை இப்படி வெளியேற்றப்பட்டபோது பேராசிரியரும், நாங்களும் விடுத்த வேண்டுகோளை உங்கள் முதலமைச்சர் ஒருநாளாவது எழுந்து எங்களுக்குக் குறைத்ததுண்டா? இல்லையே! அதுதான் கலைஞர்; அதுதான் தி.மு.க; இதுதான் அ.தி.மு.க.

6. அறிக்கைகள் அளித்தல்

(அ) பொதுக் கணக்குக் குழு

மாண்புமிகு பேரவைத் தலைவர்: குழுக்களின் அறிக்கைகள் அளித்தல். பொதுக் கணக்குக் குழுவின் தலைவர் மாண்புமிகு உறுப்பினர் திரு. கரி. இராமசாமி.

***திரு. கரி. இராமசாமி:** மாண்புமிகு பேரவைத் தலைவர் அவர்களே, 2007–2008 ஆம் ஆண்டிற்கான பொதுக் கணக்குக் குழுவின் தொண்ணூற்று இரண்டாவது முதல் தொண்ணூற்று ஏழாவது வரையிலான ஆறு அறிக்கைகளைக் குழுவின் சார்பாகப் பேரவைக்கு அளிக்கிறேன்.

(ஆ) பொது நிறுவனங்கள் குழு

மாண்புமிகு பேரவைத் தலைவர்: பொது நிறுவனங்கள் குழுவின் அறிக்கைகள் அளித்தல். பொது நிறுவனங்கள் குழுவின் தலைவர் மாண்புமிகு உறுப்பினர் திரு. ஜி.கே. மணி.

திரு. ஜி.கே. மணி: மாண்புமிகு பேரவைத் தலைவர் அவர்களே, 2007–2008 ஆம் ஆண்டிற்கான பொது நிறுவனங்கள் குழுவின் எண்பத்து